

SUPPLEMENT

TO

The Ceylon Government Gazette,

PART III.

FRIDAY, AUGUST 24, 1900.

NOTICES UNDER THE WASTE LANDS ORDINANCES.

[Notice under "The Waste Lands Ordinances, 1897, 1899, and 1900."]

TAKE notice, that unless within three months from the 10th day of August, 1900, the persons, if any, who claim any interest in the lands hereinafter mentioned or in any one or more of such lands, appear before the Special Officer appointed under section 28 of Ordinance No. 1 of 1897 at his office at Matara and make claim to the said lands or any of them or to some interest therein :

Such Special Officer, in pursuance of the powers vested in him by Ordinance No. 1 of 1897, will declare by writing under his hand that the said lands or such of them, as to which no claim has been made, are the property of the Crown.

J. P. LEWIS, Special Officer.

Description of Lands referred to.

I.

The lands commonly called or known as Gorakagahahena and Batalawattehena, both lying adjacent to each other and forming one block, situate in the village of Dampahala in the Morowak korale of the Matara District, in the Southern Province, containing in extent 7 acres 3 roods and 6 perches, shown as lot 91 in sheet O 15 21-29, as described in the annexed certified tracing therefrom, and bounded as follows : on the north by Yaddhegawatta claimed by Yaddheg Don Pediris and others ; on the east by the Gamagederagawadola ; on the south by Kapatenumagawahena claimed by Patinayakage Dingi Appu and others ; and on the west by Godehena claimed by Munwattege Tomis and others on Munwattege extract.

විෂය 1900 නව දසැයයේ මස 10 වෙනි දින පටන් තුන්මාසයක් ඇතුළතදී මෙහි පහත දක්වන ඉඩම්වලට නොහොත් ඉන් එකකට නොහොත් වැඩිගණනකට යම් අයිතිවාසිකමක් තිබෙන යම් අයෙක් ඇත්නම් ඒ අය විසින් වසි 1897ගේ නොමිමර 1කේ ආදාපණයේ 28 වෙනි වගන්තියේ ප්‍රකාරයට පත්කරණු ලැබූ පලය මන්ත්‍රීවරයානන්තරයේ මාතර කන්තෝරුවෙහි උත්තරයේගේ ඉදිරිපිටට ඇවිත් පෙනීසිට එහි ඉඩම්වලට නොහොත් ඊට ඇති යම් කොටසකට කිසි අයිතිවාසිකමක් පෙන්වා සිටින්නට නොයෙදුනොත්, එකී පලය මන්ත්‍රීවරයානන්තරයේ වසි 1897ගේ නොමිමර 1කේ ආදාපණයෙන් ලැබී තිබෙන බලයේ ප්‍රකාරයට, අයිතිවාසිකම් නොකීයාපු එකී ඉඩම් එක්කෝ එසින් අයිතිවාසිකම ගෙන හැරදක්වන්නට නොයෙදෙන පැම ඉඩම් රජසන්තක ඉඩම් හැටියට උත්තරයේගේ අත්පත ඇති ලියවිල්ලකින් උත්තරයේ විසින් ප්‍රකාශකරණ බව මෙසින් දැනගත යුතුයි.

ජේ. පී. ලුවිස්, විශේෂ මන්ත්‍රීවරයානන්තරයේය.

ඉඩම්වල නොරතුරු.

I.

දකුණු පලාතට අයිති මාතර දිස්ත්‍රික්කේ මොරවත්තෝරුවේ දැමිපහල යන ගම තිබෙන මේ සමග අමුතාපු සහතික සිතියමේ පෙනෙන අත්කර 7කුත්, රුඹ් 3කුත්, පර්චස් 6ක් බිම්කරම ඇති ඒකාබද්ධ සාමාන්‍යවසයෙක් තොරකගහපත් පහ බතලවත්තේ ගේන කිසන නොහොත් ඒ නමින් දැනගෙන තිබෙන O 15 21-29 සිතියම්පත්‍රයේ 91න් පෙන්වන බිම්කව විසට මායිම්—උතුරට යක්දෙහිගේ දෙන්න පෙදිරිස් සහ නවත් අයවල් විසින් අයිතිවාසිකම් කිසන යක්දෙහිගේ වත්තද; නැගෙනහිරට ගමගෙදරගාවා දෙලද; දකුණට පතිනායකගේ තින්නිප්පු සහ නවත් අයවල් විසින් අයිතිවාසිකම් කිසන කපානැහුමගාවා ගේනද; බස්නාහිරට මුත්තේනේබාගේ ඇස්කරන්නේපිට මුත්තේනේගේ හෝමිස් සහ නවත් අය වල් විසින් අයිතිවාසිකම් කිසන ගොඹේගේනද.

இவ்வறிவித்தலின் திகதியாகிய 1900 ம் ஆண்டு-த்த ஆவணிமீ 10 ந் திகதியிலிருந்து மூன்று மாதத்திற்குள் ளாக இதன் கீழ் விவரித்திருக்கும் காணிகளை யல்லது அக்காணிகளின் லெவற்றையும் குறித்த உரித்தபேசுவோர்கள் யாருமிருந்தால், அவர்கள் 1897 ம் ஆண்டு-த்த முதலாம் நொம்பர் சட்டத்தின் 28 ம் பிரிவின்படி ஏற்படுத்திய குறிப்பான உத்தியோகஸ்தர் முன்பாக மாத்தூறை அவரது கந்தோரில் தெரிபட்டு மேற்படி காணிகளை அல்லது அவற்றி லெதையும் குறித்த யாதும் உரிமை அல்லது உடந்தை காண்பியா திருந்தால், மேற்சொல்லிய குறித்த உத்தியோகஸ்தராக தம்மில் 1897 ம் ஆண்டு-த்த முதலாம் இலக்கச் சட்டத்தினால் தனக்குக் கொடுத்திருக்கும் தத்த வத்தைக்கொண்டு தன் கையொப்பமிட்டு எழுத்துமூலமாய் சொல்லப்பட்ட காணிகளை அல்லது அவைகளின் உரித்தைப்பேசப்பட்டவர்கள் வெளிப்படாவிடில் முடிக்குரிய ஆதனமென்று வெளியரங்கப்படுத்தவார்.


ஜே. பி. லுவிஸ், குறிப்பான உத்தியோகஸ்தர்.

சொல்லப்பட்ட காண்களின் விவரம்.

I.

தென் மாகாணத்தின் மாத்துறை டிஸ்திரிக்டில் மொறவக்கோறையைச்சேர்ந்த தம்பகல என்னும் கிராமத் திவள்ள 0-<sup>15</sup>/<sub>21-29</sub> அளவு கடதாசியில் காணப்படும் பங்கு 91 ம் பிரிவுபடி கொறககாகேனும் பதளவத்தே கேன இரண்டும் காணியாய்த் தோற்றப்படும் யென்று பொதுவாய் சொல்லப்படுகிற அல்லது அறியப்படுகிற இத் தோடணத்திற்குக்கும் அட்சரத்தால் குறிக்கப்பட்ட டாப்பில் விவரிக்கப்பட்டதும் 7 ஏக்கர் 3 னுட் 6 பர்சஸ் விஸ் தாரமுள்ளது :—

எல்லை, வடக்கு-யக்கெடிகே தொன் பேதிரிசும் சிலபேர்களும் உரித்துபேசும் யத்தெகிகேவத்த; சிழஞ்ஞ-கமகெதறகாவாதொல; தெற்-த-பத்தினுயககே ழங்கிஅப்புவும் சிலபேர்களும் உரித்துபேசும் கபாதெனுமகாவாகே ன; மேற்கு-முன்வத்தேகே எஸ்தறக்கை மேல் முன்வத்தேகே தோமிசும் சிலபேர்களும் உரித்துபேசும் கொடே ர்கு.



Land lot No. 91, called Gorakgahahena and Batalawattehena, situated in Dampahala village in the Udugaha pattu of Morowak korale, containing in extent 7A. 3R. 6P.

Sheet O <sup>15</sup>/<sub>21-29</sub>

Surveyor-General's Office,  
Colombo, December 9, 1899.

S. J. C. MOBE,  
for Surveyor-General.


II.

The lands commonly called or known as Logiriellehena, WilpitaWelahena, WilpitaHena, &c., all lying adjacent to each other and forming one block, situate in the village of Dampahala in the Morowak korale of the Matara District, in the Southern Province, containing in extent 26 acres and 19 perches, shown as lots 102, 123A, and 124 in sheet O <sup>15</sup>/<sub>21-29</sub>, as described in the annexed certified tracing therefrom, and bounded as follows: on the north by Wilpitakumbura belonging to A. Martinu Appuhamy and others, Palleliyaddagawahena claimed by Don Marthirus Abewardena and others, Sirangolle-watngoda belonging to D. A. Martinu Appuhamy and others, the minor road from Urubokka to Dampahala, Annasiwatta claimed by Alutge Don Dines and others, and Alutgederakumbura belonging to A. D. Marthinu and others; on the east by the Dampahala-ganga; on the south by the Dampahala-ganga and Kapatenuma belonging to A. D. Dines and others, the Dampahala-ganga; on the west by the Imadola, the road from Urubokka to Dampahala, the water-course, and Wilpita-kumbura belonging to A. Martinu Appuhamy and others.

ஈதுளு பரூவாபு அகிசி மாவர ஈசுதினனே மாவரவன்கோரலே ஈதுபகரூ கன மது கிவென மீ கமல அமலாபு கககிக ககிகமே செனென அனகர 26 ஈது, பர்லிச 19 ஈது கிதீரம அடிகி காலாபக வசகென் லூகிர்ஈரலே கனகட, ஈலூகிவெலே கன கக கவின் கனகட கிகக கெகெகன் ஈ ககிவிலீன் ஈககெக கிவென 0-<sup>15</sup>/<sub>21-29</sub> கிகிகபபுலக 102, 123a கக 124 ஈது கெகவக ஈகாவெ கிகிககிவிலீலூ மாகிமீ - ஈதுரப ஈ. மர்ஈது ஈசுபுலகமீ கக கவின் ககவிலீன் அகிகி ஈலூகிவெலூகட, ஈகன் மர்ஈகக அகெபுலக கக கவின் ககவிலீ ஈகிக் அகிகிவாகிகக கிகக பசுலே லூகடடலாலா கனகட, ஈ. ஈ. மர்ஈது ஈசுபுலகமீ கக கவின் ககவிலீன் அகிகி கிர்னலேலே லதுகெகட, ஈரூவெகன கிவ ஈதுபகரூ கன கக பர்ஈரட, ஈகிக் கெ ஈகெச கக கவின் ககவிலீ ஈகிக் அகிகிவாகிகக கிகக கனககவிலீனகட, ஈ. கி. மர்ஈது கக கவின் ககவிலீன் அகிகி ககவிலேகட ஈதுகட; கககெககூரட ஈதுபகரூ கககட; ஈதுகூரட ஈதுபகரூ கககட, ஈ. கி. ஈகெச கக கவின் ககவிலீன் அகிகி ககவிலூகட, ஈதுபகரூ கககட; கககூரட ஈதுகட, ஈரூவெகன கிவ ஈதுபகரூ கன பர்ஈரட, லதுகெக ககவிலீ, ஈ. மர்ஈது ஈசுபுலகமீ கக கவின் ககவிலீன் அகிகி ஈலூகிவெலூகட.

தென் மாகாணத்தின் மாத்தறை திஸ்திரிக்கில் மொறவக்கோறளையச்சேர்ந்த தம்பகல யென்னும் கிராமத்திலுள்ள O  $\frac{15}{21-29}$  ம் அளவு கடதாசியில் காணப்படும் பங்குகள் 102, 123A, 124 ம் பிரிவுபடி கோ கிரிஸல்கேன, விளிப்பிட்டவலகேன, விளிப்பிட்டகேன இன்னஞ் சிலதகளும் இவை யெல்லாம் ஒரே காணியாய்த் தோற்றப்படும் யென்று பொதுவாய் சொல்லப்படுகிற அலகு அறியப்படுகிற இத்தோடணைத்திருக்கும் அட் சரத்தால் குறிக்கப்பட்ட டாப்பில் விவரிக்கப்பட்டதும் 26 ஏக்கர் 19 பர்சஸ் விஸ்தாரமுள்ளது :-

எல்லை, வடக்கு-எ. மர்த்தினு அப்புக்காமியும் சிலபேர்களுக்குமுடைய விளிப்பிட்டகும்புர, தொன் மர்தினஸ் அபேவர்தனும் சிலபேர்களும் உரித்துபேசும் பள்ளேளியத்தகாவாகேன, டி. எ. மர்த்தினு அப்புக்காமியும் சிலபேர்க ளுக்குமுடைய சிறன்கொள்ளைவத்துகொட, ஊறபொக்கிலிருந்து தம்பகலவுக்குப்போகும் ரோட்டும், அருத் துக் தொன் திணைசும் சிலபேர்களும் உரித்துபேசும் அன்னாசியத்த, எ. டி. மர்த்தினும் சிலபேர்களுக்குமுடைய அனுத்தகறகும்புர; கிழக்கு-தம்பகலகற்க; தெற்கு-தம்பகலகற்க, எ. டி. திணைசும் சிலபேர்களுக்குமுடைய கபாநெனும், தம்பகலகற்க; மேற்கு-இம்தொல, ஊறபொக்கிலிருந்து தம்பகலவுக்குப்போகும் ரோட்டும், நீர்வா ய்க்கால், எ. மர்த்தினு அப்புக்காமியும் சிலபேர்களுக்குமுடைய விளிப்பிட்டகும்புர.



Situation : Dampahala village in the Udugaha pattu of Morowak korale.

Lot.	Name of Land.	Extent. A. R. P.
102 ...	Logirielehena, &c.	17 2 15
123A ...	Wilpitawelahena	2 2 38
124 ...	Wilpitahena	5 3 6
		26 0 19

Sheet O  $\frac{15}{21-29}$

Surveyor-General's Office,  
Colombo, December 8, 1899.

S. J. C. MORE,  
for Surveyor-General.